

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

சுவாமி விபுலானந்த அழகியற்கலை கற்கைகள் நிறுவகத்தின் (“நிறுவகம்”) 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, தேறிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களை உள்ளடக்கிய நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டம் மற்றும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டம் என்பவற்றின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புகளிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களினைத் தவிர்த்து நிறுவகத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க இணைக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகின்றேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிறுவகம் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது நிறுவகத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிறுவகத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் நிறுவகத்தின் வருடாந்த மற்றும் காலாதித்யான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு நிறுவகம் அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்தும் நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்;

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிறுவகத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு நிறுவகத்திற்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன்

தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிறுவகத்தின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரிசீலிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- நிறுவகத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- நிறுவகத்தின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் நிறுவகம் இணங்கியிருந்ததா என்பதும்,
- நிறுவகம் அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- நிறுவகத்தின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பு தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1 இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

	குறித்த நியமத்துக்கான தொடர்புடன் இணங்காமை	முகாமைத்துவக் கருத்துரை	பரிந்துரை
(அ)	2023 திசம்பர் 31 இல் உள்ளவாறான மாணவர் உதவுத்தொகை கணக்கில் இருந்த ரூபா. 4,120,190 இறுதி மீதி மீளாய்வாண்டின் மாணவர் உதவுத்தொகை கணக்கின் ஆரம்ப மீதியாக முன்கொண்டு வரப்படாமல், தவறுதலாக திரண்ட நிதியத்திற்கு (Consolidated Fund) செலவு வைக்கப்பட்டிருந்தது.	வெளிப்படுத்தல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான இணக்கத்தினை மேம்படுத்துதல் என்பன மிக முக்கியமானவை என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். இத்தகைய கணக்கீட்டு நடைமுறைகளை தெளிவுபடுத்துவதற்கான விளக்கக் குறிப்புகள் SLPSAS இன் தேவைப்பாடுகளுக்கு ஏற்ப எதிர்கால நிதிக் கூற்றுக்களில் உள்ளடக்கப்படும்.	இலங்கை பொதுத் துறைக் கணக்கீட்டு நியமங்களை பின்பற்றுதல் வேண்டும்.

- (ஆ) மீளாய்வாண்டில் நிலையான நிறுவனம் கணக்காய்வு அவதானிப்பை வைப்பில் இருந்து ஈட்டப்பட்ட ஏற்றுக்கொள்கின்றது. அனைத்து ரூபா.1,304,229 தொகையான வட்டி வருமானம், வருமானமாக வருமானங்களுக்கும் செலவுகளும் நிதி அங்கீகரிக்கப்படுவதற்குப் பதிலாக செயலாற்றல் கூற்றின் மிகையான வரையறுக்கப்பட்ட நிதியத்திற்கு அல்லது பற்றாக்குறையான தொகையில் செலவு வைக்கப்பட்டிருந்தது. இதன் உள்ளடக்கப்படல் வேண்டும் என்று விளைவாக, மீளாய்வாண்டிற்கான குறிப்பிடுகின்ற இலங்கை பொது துறை மிகை இதே தொகையால் கணக்கீட்டு நியமம் (SLPSAS) 01 இன் 99 ஆம் பந்தியில் இருந்து இந்த நடைமுறை விலகுவதாகத் தோன்றுகின்றது.
- (இ) கடன் அடிப்படையில் கொள்வனவு அறிக்கையிடலின் செய்யப்பட்டு ரூபா.23.6 மில்லியன் நோக்கங்களுக்காக உண்மையான காசு செலுத்த வேண்டியவைகளாக வாங்கல்கள் மட்டுமே திசெம்பர் 31 இல் உள்ளவாறான அறிக்கையிடப்படல் வேண்டும் நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்ட என்பதையும், கடன் அடிப்படையிலான கொள்வனவுகள் குறிப்புகளில் நிலையான சொத்துக்கள் வெளிப்படுத்தப்படல் வேண்டும் காசுப்பாய்ச்சல் கூற்றில் முதலீட்டு என்பதையும் நபவடிக்கைகளின் கீழ் ஏற்றுக்கொள்கின்றோம். எதிர்கால நிதிக் நடவடிக்கைகளின் கீழ் கூற்றுக்களில் SLPSAS-2 இன் பிரகாரம், காசு அல்லாத முதலீட்டு கொடுக்கல் வாங்கல்கள் தெளிவாக என்பதையும் நபவடிக்கைகளை வேறுபடுத்தப்படுவதை நபவடிக்கைகள் உறுதிசெய்வோம்.
- (ஈ) இலங்கை பொதுத் துறை நிலையான சொத்து பதிவேடு கணக்கீட்டு நியமம் 7 (SLPSAS) முழுமையாக சரிபார்க்கப்பட்டதும், இன் 80 ஆம் பந்தியின் பிரகாரம், SLPSAS இன் தேவைப்பாடுகளுக்கு ஏற்ப சொத்தொன்றின் தொடர்ச்சியான இத்தகைய சொத்துக்களுக்கான உரிய பயன்பாட்டில் இருந்து எதிர்கால கணக்கீட்டு நடவடிக்கைகளை பொருளாதார நன்மைகள் அல்லது நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியமான சேவைகள் இனி நிறுவகம் எடுத்துவித எதிர்பார்க்கப்படாத போது அல்லது அகற்றல் செய்யப்படும் போது அந்தச் சொத்து அங்கீகாரத்திலிருந்து நீக்கப்படல் வேண்டும். ஆனால், ரூபா. 2,243,350 பெறுமதியான காலாவதியான, சேதமடைந்த அல்லது பயன்படுத்த முடியாத சொத்துகளுக்கு நிறுவகமானது எந்தவித கட்டமைக்கப்பட்ட எந்தவித செயன்முறையினையும் கணக்கீட்டு நடவடிக்கையினையும் எடுத்திருக்கவில்லை.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் போன்றவற்றுடனான தொடர்பு	இணங்காமை	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் சுற்றறிக்கை. 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 40(1) ஆம் பிரிவு மற்றும் 2021 ஒக்தோபர் 04 ஆம் திகதிய UGC/CIA/F/IA ஆம் இலக்க மற்றும் 2017 யூலை 10 ஆம் திகதிய 10/2017 ஆம் இலக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை.	உள்ளகக் கணக்காய்வாளர் ஒருவரை நியமனம் செய்வதற்கு நிறுவகத்தினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட் டிருக்கவில்லை.	நிறுவகத்திற்கு உள்ளகக் கணக்காய்வாளர் ஒருவரை நியமனம் செய்வது குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் பல்வேறு கோரிக்கைகளை நாங்கள் விடுத்துள்ளோம்.	தேசிய கணக்காய்வுச் சட்டம் மற்றும் UCG சுற்றறிக்கைகளில் உள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(ஆ) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை 2019 பெப்ரவரி 12 திகதிய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 04/2019 ஆம் இலக்க சுற்றறிக்கையின் 01 ஆம் இணைப்பின் 1.1 ஆம் பிரிவு	ஆசிரியர் பணியாளர்களுக்கும் தற்காலிக பணியாளர்களுக்கும் இடையிலான விகிதம் 2:1 ஆக இருந்த நிலையில் இதற்கு எதிராக, நிறுவகம் 12 மேலதிகமான தற்காலிக பணியாளர்களை நியமித்திருந்தது.	கற்பித்தல் பணியாளர்களுக்கும் தற்காலிக பணியாளர்களுக்கும் இடையிலான விகிதம் 2:1 ஆக இருந்த போதிலும் தேவைகளின் அடிப்படையில் நிறுவகம் 12 தற்காலிக ஊழியர்களை நியமித்துள்ளது.	UGC இன் சுற்றறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவு ரூபா 1,343,004 பற்றாக்குறையொன்றாக காணப்பட்டதுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டிற்கான மிகை ரூபா 41,903,265 தொகையாக காணப்பட்டமையால் நிதி விளைவுகளில் ரூபா 43,246,269 தொகையான வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டிற்கான நிதி செயலாற்றல் கூற்றில் செயற்பாட்டு செலவுகள் ரூபா. 58,411,771 தொகையினால் அதிகரித்தமையே மேற்குறிப்பிட்ட வீழ்ச்சிக்கு பிரதானமாக பங்களித்த காரணங்களாகும்.

3. செயற்பாட்டு மீளாய்வு
3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
பிணை ஒப்பந்தங்களை மீறிய விரிவுரையாளரிடமிருந்து பெற வேண்டிய ரூபா. 2,128,637 தொகையானது 11 ஆண்டுகளுக்கும் மேலாக மீள அறவிடப்பட்டிருக்கவில்லை. மேலும், 03 உத்தியோகத்தர்களிடமிருந்தான கடன் நிலுவை ரூபா. 344,156 தொகையானது 13 ஆண்டுகளுக்கும் மேலாக அறவீடுசெய்யப்படாமல் காணப்பட்டது.	பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு ரூபா. 2,128,637 தொகையான பெறவேண்டிய பிணையினை பதிவழிப்பு செய்வதற்கு பரிந்துரைத்துள்ளது.	பெறவேண்டிய பிணையினை மீட்டெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.